

உடனடி வெளியீட்டுக்காக

**உங்கள் குரலை உயர்த்துங்கள், ப்ராம்ப்ட்டன் நகரை பசுமை நகரமாக்க
உதவுங்கள்**

**நகர்ப்புற வன மேலாண்மைத் திட்டம் மற்றும் பார்க்லேண்ட் அர்ப்பணிப்பு யுக்தி
பற்றிய கருத்தாய்வுகள் இப்போது ஆன்லைனில் கிடைக்கின்றன**

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 14, 2022) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, நகர்ப்புற வன மேலாண்மைத் திட்டம் மற்றும் பார்க்லேண்ட் அர்ப்பணிப்பு யுக்திக்கான ஒரு கருத்தாய்வினை துவக்கியுள்ளது; மரங்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்கென இது துவக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வன மேலாண்மைக் கருத்தாய்வு

நகரின் முதன்முதலான நகர்ப்புற வன மேலாண்மைத் திட்டம் (UFMP) பற்றிய வரைவு சுருக்கம் இப்போது சமுதாயத்தினரின் உள்ளீடுகளைப் பெறத் தயாராக உள்ளது.

ப்ராம்ப்ட்டனின் நகர்ப்புற வனமானது, நகரத்தின் எல்லைகளுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் நிலங்களில் இருக்கின்ற அனைத்து மரங்கள் மற்றும் அவற்றின் வளரும் சூழல்களையும் உள்ளடக்கியது. தற்போது ஏற்கெனவே உள்ள மரங்களைப் பாதுகாப்பதன் மூலமும் மரங்களடர்ந்த விதானத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் ப்ராம்ப்ட்டனின் நகர்ப்புற காடுகளை நிலைத்து நிற்கச் செய்யவும் அவற்றை மேம்படுத்துவதற்கும் யுக்திரீதியான உபாயத்தை UFMP வழங்கும்.

இந்த வரைவுச் சுருக்கத்தில், இன்றுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் 36 நடவடிக்கைகளை நகர நிர்வாகம் இனம் கண்டுள்ளது.

UFMP என்பது ப்ராம்ப்ட்டனின் பசுமைச் சுற்றுச்சூழலை வளர்ப்பதற்கான மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். UFMP ஆனது ப்ராம்ப்ட்டன் 2040 தொலைநோக்குப்பார்வை மற்றும் சமூக ஆற்றல் மற்றும் உமிழ்வுகளை குறைப்பதற்கான திட்டம் (CEERP) மூலமாக, 2040 ஆம்

ஆண்டிற்குள் ப்ராம்ப்ட்டனில் ஒரு மில்லியன் மரங்களை நட்டு முடித்துவிட வேண்டும் என்ற இலக்கிற்கு தீர்வு சொல்கிறது.

குடியிருப்பாளர்களும் வளர்ச்சியில் பங்குபெறுகிறவர்களும் வரைவுச் சுருக்கம் குறித்த தங்கள் எண்ணங்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள, மார்ச் 11, 2022 முதல் ஏப்ரல் 1, 2022 வரை அழைக்கப்படுகிறார்கள். கருத்தாய்வில் பங்கேற்க www.brampton.ca/trees க்கு வருகை தரவும்.

பார்க்லேண்ட் அர்ப்பணிப்பு யுக்திக்கான கருத்தாய்வு

தனது பல பூங்காக்கள் மற்றும் இயற்கை பாரம்பரிய நிலங்களை ஆதரிக்க நகர நிர்வாகம் உறுதியூண்டுள்ளது. நகரத்தின் புதிய பார்க்லேண்ட் அர்ப்பணிப்புக்கான யுக்தியானது ப்ராம்ப்ட்டனின் வளர்ந்து வரும் சமூகத்தில் பசுமையான இடங்களுக்கான மேலதிக தேவையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த யுக்தியானது புதிய பார்க்லேண்ட் அர்ப்பணிப்புக்கான உப சட்டம் பற்றி அறிவிப்பு செய்து, பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான மாஸ்டர் திட்டம், 2017 இன் பரிந்துரைகளை மேற்கொண்டு செயல்படுத்த உதவும்.

யுக்திக்கான ஆரம்ப ஆய்வானது, சமூகத்தினர் வழங்க இருக்கும் உள்ளீட்டினைப் பெறத் தயாராக உள்ளது. குடியிருப்பாளர்களும் பங்குதாரர்களும் ஆய்வு பற்றிய தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள மார்ச் 11, 2022 முதல் ஏப்ரல் 1, 2022 வரை அழைக்கப்படுகிறார்கள். [கருத்தாய்வு பற்றி மேலும் அறியவும் பங்கு பெறவும் இங்கு க்ளிக் செய்து.](#)

அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரம்; அனைவரும் ரசித்து மகிழ்வதற்காக பல பூங்காக்கள் மற்றும் இயற்கை பாரம்பரிய நிலங்களை இந்நகரம் தன்னகத்தே கொண்டுள்ளது. பார்க்லேண்ட் அர்ப்பணிப்பு யுக்தி மற்றும் நகர்ப்புற வள மேலாண்மைத் திட்டத்தை நாங்கள் உருவாக்கும் அதே சமயத்தில், பொதுமக்களும் மற்றும் வளர்ச்சியில் பங்கேற்பவர்களும் இதில் ஈடுபட்டிருப்பதை நகர நிர்வாகம் தொடர்ந்து உறுதி செய்யும். இந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம், நமது பூங்காக்கள் மற்றும் மரங்கள் செழித்து வளர்வதற்கு உதவும் வகையில் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

"நீங்கள் ப்ராம்பட்டன் நகர வெளிப்புறங்களை அனுபவிக்கிறீர்கள் என்றால், பார்க்லேண்ட் அர்ப்பணிப்பு யுக்தி மற்றும் நகர்ப்புற வன மேலாண்மை திட்டம் உங்களுக்கு ஆதரவளிக்கும். ப்ராம்பட்டன் வளர்ந்து வரும் நகரம் ஆகும்; மற்றும் பூங்காக்கள் மற்றும் மரங்களை பராமரிப்பதற்கான எங்கள் யுக்திகளை விரிவுபடுத்தும் போது உங்கள் உள்ளீடுகள் எங்களுக்கு அவசியமாகும். இந்த சுருக்கமான ஆய்வுகளை இன்றே முடிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்!"

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்

"பூங்காக்கள், இயற்கை பாரம்பரிய நிலங்கள் மற்றும் மரங்கள் நமது சமூகத்தின் முக்கிய அங்கங்களாகும். ப்ராம்பட்டனின் பூங்காக்கள் மற்றும் மரங்களுக்கான இந்த முக்கியமான முனைப்புக்களில் நாங்கள் முன்னெடுத்துச் செல்லும் இச்சமயத்தில், பார்க்லேண்ட் அர்ப்பணிப்பு யுக்தி மற்றும் நகர்ப்புற வன மேலாண்மைத் திட்டம் குறித்த உங்கள் கருத்தைக் கூறுங்கள்."

- சார்மேயன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத்தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழலரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்பட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca